



பொன் வித்யாஷ்ரம் குழுமப் பள்ளிகள்

இயல் - 5 வகுப்பு - ஏழு

இலக்கணம் - ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம்

I. நிரப்புக:

1. நன்னூலின் படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை 42.
2. 'எழுதினான்' என்பது வினைப்பகுபதம்.
3. பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும்.
4. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு இடைநிலை.

II. பொருத்துக:

1. பெயர்ப்பகுபதம் - பெரியார்
2. வினைப்பகுபதம் - வாழ்ந்தான்
3. இடைப்பகாபதம் - மண்
4. உரிப்பகாபதம் - நனி

III. சரியான விடையை எழுதுக:

1. ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள குறில் சொற்களின் எண்ணிக்கை இரண்டு.
2. பசு என்னும் பொருள் தரும் சொல் ஆ.
3. கொடு என்னும் பொருள் தரும் சொல் ஈ.
4. இறைச்சி என்னும் பொருள் தரும் சொல் ஊ.
5. அம்பு என்னும் பொருள் தரும் சொல் ஏ.
6. ஓரெழுத்து ஒருமொழியில் உள்ள சொற்களின் எண்ணிக்கை 40.
7. நன்னூல் என்ற இலக்கண நூலை எழுதியவர் பவணந்தி முனிவர்.
8. பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை 6.
9. பாகப் பதத்தின் வகை நான்கு.

IV. பொருத்துக:

- 1.ஐ - தலைவன்
- 2.கா - சோலை
- 3.கூ - பூமி
- 4.சீ - இகழ்ச்சி

VI. கட்டுரை

ஒற்றுமையே உயர்வு தரும்

குறிப்புச் சட்டகம்:

முன்னுரை

வள்ளுவர் கூறும் ஒற்றுமை

ஒற்றுமையே உயர்வு

இயற்கை காட்டும் ஒற்றுமை

ஒற்றுமையால் நாம் பெற்ற, பெரும் பயன்

ஒற்றுமைக்கு வழி

முடிவுரை

முன்னுரை:

‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே’, என்று பாரதியார் பாடியுள்ளார். மனித வாழ்வுக்கு உயர்வு தரும் ஒற்றுமைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்

வள்ளுவர் கூறும் ஒற்றுமை:

ஒற்றுமையின் பலத்தை அறிந்த வள்ளுவர், ‘ஒப்புரவு அறிதல்’ என்ற அதிகாரத்தின் மூலம் அதனை விளக்கியுள்ளார்.

‘புத்தே உலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற’

என்ற குறளின் பொருள், ஒற்றுமையைப் போல் வேறொன்றைத் தேவருலகம் சென்றாலும் பெற இயலாது என்பதாகும்.

ஒற்றுமையே உயர்வு:

‘ஒற்றுமையே பலம்’, ‘ஊருடன் கூடி வாழ்’, ‘ஒற்றுமை இல்லா குடும்பம் ஒருமிக்கக் கெடும்’, ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’, ‘கூடித் தொழில் செய்’, ‘தேசத்தோடு ஒத்து வாழ்’, என்பன ஒற்றுமையின் உயர்வைக் கூறும் பொன்மொழிகளாகும்.

இயற்கை காட்டும் ஒற்றுமை:

பல மரங்களும், செடிகளும் இணைந்தால்தான் இயற்கை உயிர் பெறுகிறது. மரங்களின் ஒற்றுமையால் சுற்றுச்சூழல் தூய்மை பெறும். சிறு சிறு மழைத்தூறலால் நீர் நிலைகள் நிரம்புகிறது. மர வேர்களின் ஒற்றுமை மண்ணரிப்பை தடுக்கிறது.

ஒற்றுமையால் நாம் பெற்ற,பெரும் பயன்:

ஏழை, செல்வர், உயர்ந்தவர், தாழ்ந்தவர், படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியவர், ஆண், பெண் என்ற வேறுபாடும் மன வேற்றுமையும் சிறிதும் கொள்ளாமல் அந்நியரை நம் நாட்டிலிருந்து விரட்டி பிணக்குகளை மறந்து ஒன்றுபட்டோம். அதனால்தான் இன்று விடுதலைப் பெற்று வீறுநடை போடுகின்றோம்.

ஒற்றுமைக்கு வழி:

‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்னும் உயரிய சிந்தனை ஏற்பட வேண்டும். சாதி வேற்றுமையை ஒழிக்க வேண்டும்.

முடிவுரை:

மக்களிடையே ஒற்றுமை இல்லாவிட்டால், நம் நாட்டின் மீது அயல்நாட்டினர் படையெடுக்க நேரிடும். அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வோம்.